

13<sup>th</sup> February, 2021

Bombay Stock Exchange Ltd.  
Phiroze Jeejeebhoy Towers  
Dalal Street  
Mumbai – 400 001

Scrip Code: 512634

Dear Sirs,

Pursuant to Regulation 30 of the SEBI (LODR) Regulations 2015, we are enclosing copies of newspaper cutting (Financial Express and Makkal Kural) in respect of unaudited financial results for the quarter ended 31.12.2020 of the company.

Please take on record the above documents.

Thanking you,

Yours faithfully,  
For **Savera Industries Limited**



**N S Mohan**  
Company Secretary

CIN: L24221KA1969PLC001799  
 Regd. Office: D-4, Jyothi Complex, 134/1, Infantry Road, Bengaluru - 560 001. Tel: 080-22668372  
 Email: mpcl@mysorepetro.com; Website: www.mysorepetro.com

**EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31<sup>ST</sup> DECEMBER, 2020**

(₹ in lakhs)

Sr. No.	Particulars	Quarter Ended		
		31/12/2020	31/12/2020	31/12/2019
<b>Unaudited</b>				
1	Total Income from Operations	1,037.29	1,559.07	647.61
2	Net profit (before tax, exceptional and extraordinary items)	951.86	1,573.10	118.20
3	Net profit before tax (after exceptional and extraordinary items)	951.86	878.41	118.20
4	Net profit after tax (after exceptional and extraordinary items)	935.46	760.05	109.85
5	Total Comprehensive Income for the period	935.34	758.37	109.68
6	Reserves			16,012.00
7	Equity Share Capital (Face value of ₹ 10/- each)	658.76	658.76	658.76
8	Basic & Diluted EPS in ₹ (Not Annualised)	14.21	11.54	1.67

**Notes:**  
 a. Standalone financial information of the Company are as under: (₹ in lakhs)

Sr. No.	Particulars	Quarter Ended		
		31/12/2020	31/12/2020	31/12/2019
<b>Unaudited</b>				
1	Total Income from Operations	1,037.29	1,640.57	647.61
2	Profit before tax	120.14	(207.73)	59.00
3	Profit after tax	103.74	(326.09)	50.65

b. The above results were reviewed by the Audit Committee and thereafter approved and taken on record by the Board of Directors at their meeting held on 12<sup>th</sup> February, 2021.  
 c. The above is an extract of the detailed format of quarterly and nine months ended financial results filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results for the quarter and nine months ended 31<sup>st</sup> December, 2020 are available on the website of the Stock Exchange [www.bseindia.com](http://www.bseindia.com) and also on the Company's website [www.mysorepetro.com](http://www.mysorepetro.com).

By order of the Board  
**For Mysore Petro Chemicals Limited**  
**M M Dhanuka**  
 Managing Director & CEO  
 DIN: 00193456

Place : Mumbai  
 Date : 12<sup>th</sup> February, 2021

**SAVERA INDUSTRIES LIMITED**

146, Dr. Radhakrishnan Road, Mysore, Chennai - 600 004.  
 Phone : 044 - 2811 4700, Fax : 044 - 2811 3475.  
 E-mail: info@saverahotel.com; Website: www.saverahotel.com  
 CIN No. : L55101TN1969PLC005768

**EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31<sup>ST</sup> DECEMBER, 2020**

(₹ in lakhs)

Sl. No.	Particulars	For the Quarter ended			For the Nine Months ended		
		31.12.2020 (Unaudited)	30.09.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)	31.12.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)	31.03.2020 (Audited)
1	Total Income from Operations (including Other Income)	609.62	421.50	1,780.98	1,229.25	5,268.85	6,790.06
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	(36.21)	(134.90)	254.43	(457.93)	571.20	612.97
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)	(36.21)	(134.90)	254.43	(457.93)	571.20	590.38
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	(27.79)	(146.59)	177.39	(439.55)	408.43	427.74
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/Loss) for the period (after tax) and other comprehensive income (after tax)	75.60	(115.54)	177.33	(288.70)	420.53	408.75
6	Equity Share Capital (Face Value of Rs.10 each)	1,192.80	1,192.80	1,192.80	1,192.80	1,192.80	1,192.80
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year						4,882.62
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) (*not annualised)						
	(i) Basic	(0.23)	(1.23)	1.49	(3.69)	3.42	3.59
	(ii) Diluted	(0.23)	(1.23)	1.49	(3.69)	3.42	3.59

**Notes:**  
 1) The above Financial Results (as per Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations) have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 12th February, 2021. The results have been reviewed by the Statutory Auditors of the Company.  
 2) The above is an extract of Unaudited Financial Results for the Quarter and Nine months ended 31st December 2020 filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015. The full Unaudited Financial Results for the Quarter and Nine months ended 31st December 2020 are available on [www.bseindia.com](http://www.bseindia.com), [www.saverahotel.com](http://www.saverahotel.com).  
 3) The Company has only one operative segment viz., hoteling and hence segment reporting does not apply to the company.  
 4) The business has been impacted during the period on account of COVID-19. The Company witnessed softer revenues due to the lockdown. With the unlocking of restrictions in a phased manner, business is expected to gradually improve. The Company has taken steps to meet its working capital demands and has also taken steps for cost optimisation at operational levels. Accordingly, the financial results of the Company have been prepared on a going concern basis. The Company has also assessed the possible impact of COVID-19 in preparation of the interim financial results, including but not limited to its assessment of liquidity and going concern assumption, recoverable values of its financial and non-financial assets and impact on revenues and costs. Based on the current estimates, the Company does not expect any significant impact on the carrying values of its assets. The impact of Covid-19 may be different from that estimated as at the date of approval of these interim financial results and the Company will continue to closely monitor any material changes to future economic conditions.

For and on behalf of the Board of Directors,  
**A. Sudhakar Reddy**  
 Chairman

Place : Chennai  
 Date : 12 February, 2021.

**ITI LIMITED**

CIN No: L32202KA1950G0100640  
 Registered & Corporate Office, ITI Bhavan, Doorvaninagar, Bengaluru-560016, Website: [www.ititld.in](http://www.ititld.in)  
 Email : [cosocy\\_crp@ititld.co.in](mailto:cosocy_crp@ititld.co.in); Tel : +91 (80) 2561 7486; Fax : +91 (80) 2561 7525

**Statement of Consolidated Unaudited Financial Results for the Quarter and Nine Months Ended 31<sup>st</sup> December 2020**

(₹ in Lakhs except per share data)

Sl. No.	Particulars	Quarter Ended					
		31-12-2020		30-09-2020		31-12-2019	
		Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income from Operations	49,688	43,397	82,795	109,586	140,839	205,887
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary Items)	(3,176)	(5,604)	16,825	(19,009)	11,440	15,086
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary Items)	(3,176)	(5,604)	16,825	(19,009)	11,440	15,086
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	(3,176)	(5,604)	16,825	(19,009)	11,440	15,086
5	Other comprehensive Income/(Loss) for the period	94	97	444	285	1,267	214
6	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	(3,082)	(5,507)	17,269	(18,724)	12,707	15,300
7	Paid up Equity Share Capital	92,512	92,512	89,700	92,512	89,700	92,512
8	Other Equity (excluding Revaluation Reserve) as shown in Audited balance sheet of previous year	(88,632)	(88,632)	(139,852)	(88,632)	(139,852)	(139,852)
9	Earnings Per Share (of ₹10/- each) (for continuing and discontinued operations)						
	1. Basic: (In ₹)	(0.34)	(0.61)	1.79	(2.05)	1.28	1.59
	2. Diluted: (In ₹)	(0.34)	(0.61)	1.79	(2.05)	1.28	1.59

**Notes:**  
 a) The above financial results were reviewed by the Audit Committee on 12.02.2021 and upon its recommendations were approved by the Board of Directors at their meeting held on 12.02.2021  
 b) **Key Standalone Financial Information:**

Particulars	Quarter Ended		Nine Months ended		Year ended
	31-12-2020		31-12-2019		31-03-2020
	Unaudited	Audited	Unaudited	Audited	Audited
Total Income from Operations	49,688	43,397	82,795	109,586	140,839
Profit before tax	(3,176)	(5,604)	16,825	(19,009)	11,440
Profit after tax	(3,176)	(5,604)	16,825	(19,009)	11,440
Other comprehensive Income/(Loss) for the period	98	98	451	294	1,355
Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	(3,078)	(5,506)	17,277	(18,715)	12,796

c) The above is an extract of the detailed format of Financial Results for quarter and nine months ended 31<sup>st</sup> December 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the quarter and nine months ended 31<sup>st</sup> December 2020 are available on the BSE Limited website at [www.bseindia.com](http://www.bseindia.com) and National Stock Exchange of India Limited website at [www.nseindia.com](http://www.nseindia.com) and on the Company's website at [www.ititld.in](http://www.ititld.in).

By the order of the Board  
**For ITI Limited**  
**Rajeev Srivastava**  
 Director Finance & CFO

Place : Bengaluru  
 Date : 12.02.2021

**FINANCIAL EXPRESS**

**CHINNAMANUR MUNICIPALITY**

**Short Tender Notice** Dated: 11.02.2021  
 Roc No: 2380 / 2018 / E1,  
 Government of Tamil Nadu sanctioned an Water Supply Improvement Scheme works in Chinnamanur Municipality under Infrastructure and Basic Amenities - 2020 - 2021 in Theni District. Under this scheme the Municipal Commissioner Chinnamanur invites sealed bids as online or offline from the eligible and qualified contractors for the following works under two covers systems as detailed in the table given below:

S. No.	Name of Work	Estimate Amount (Rs. in Lakhs)	Deposit Amount	Available from	Pre bid Meeting Date	Tender Opening	Period of Completion
1.	Construction of 1 Nos. * 600 LTR Capacity Overhead Tank at Sivassakhi Nagar, Min Nagar and Annamalai Nagar and Providing Pumping Main for OHT and Distribution line work at Extension area in municipal limit	Rs. 200.00 Lakhs	Rs. 2,00,000/-	15.02.2021 to 03.03.2021 3.00PM	19.02.2021 11.00 AM, Municipal Office, Chinnamanur	03.03.2021 3.30 PM	270 Days
2.	Construction of Overhead and Storm Water Drain at Ganesh Nagar-Godray, Sankarapuram Main road, Vinayagar Kol Street, Sivassakhi Nagar, Radha Krishna Road Mill Street, East Nagar in Chinnamanur Municipality	Rs.50.00 Lakhs	Rs.50,000/-	15.02.2021 to 03.03.2021 3.00PM	19.02.2021 11.00 AM, Municipal Office, Chinnamanur	03.03.2021 3.30 PM	90 Days
3.	Providing Street Light (LED) arrangement at Extension area in municipal limit	Rs.60.00 Lakhs	Rs.60,000/-	15.02.2021 to 03.03.2021 3.00PM	19.02.2021 11.00 AM, Municipal Office, Chinnamanur	03.03.2021 3.30 PM	100 Days
4.	Supply and Delivery of 10 KVA Generator Set for Crematorium	Rs.9.50 Lakhs	Rs.9,500/-	15.02.2021 to 03.03.2021 3.00PM	19.02.2021 11.00 AM, Municipal Office, Chinnamanur	03.03.2021 3.30 PM	30 Days

Tender document and schedule available in <http://www.tenders.tn.gov.in> can be downloaded at free of cost from 15.02.2021. The Bidding document will be received by the Commissioner, Chinnamanur Municipality by way of off-line and e-submission up to 03.03.2021, 3.00 PM. Earnest Money Deposit: 1% (one) of the value of work should be submitted along with the tender if tender; the EMD should be dropped in the tender box before 03.03.2021, 3.00 PM. Evaluation of bids will be done as per Tender Transparency Act 1998 of Government of Tamil Nadu and rules there in. If the said tender date happens to be a holiday, the tenders will be opened on the next working day. The Municipal Commissioner reserves the right to accept or reject any bidding document at any time without assigning any reason there of. Eligibility criteria and other details can be had from the Bidding document. EMD Amount: 1% of the value of the tender. Chinnamanur Municipality For other details contact mail address : [comcr.chinnamanur@tn.gov.in](mailto:comcr.chinnamanur@tn.gov.in) Contact No: 9454-247393  
 DIPR / 1040 / TENDER / 2021  
**Commissioner, Chinnamanur Municipality.**

**GOVERNMENT OF TAMILNADU FISHERIES DEPARTMENT**

**NOTICE INVITING NO.16 /DB/F-114 N/2021 Dated: 09.02.2021**  
**LUMPSUM FORM (Rate Tender System)**  
 For and on behalf of the Governor of Tamil Nadu sealed tenders are invited by the Chief Engineer, Fisheries Department, Integrated office Complex, Animal Husbandry & Fisheries Department, Chandanambam, Chennai - 35, for the following works from the registered Civil contractors of Govt. Departments:  
**Name of work :** (1) Construction of sales room and compound wall all round to diesel bunk at Periyamangodu FLC in Thiruvallur District  
**Approx. Value of work in lakhs :** 39.00  
**EMD Amount (Rs.) :** 29,500/-  
**Period of Completion :** 06 Months  
**Eligible Contractors as per rules :** Class II State Level Below Rs.75.00 (L)  
**Cost of Tender Schedule+ GST :** (1) Rs.9000+ 1080/-  
**Cost of Tender Schedule and EMD to be remitted in favour for :** Executive Engineer, FHP Division, Chennai  
**Period for Availability of Tender Schedule :** 24.02.2021 upto 5.45 p.m.  
**Last date and time of receipt of tender :** 25.02.2021 upto 03.30 p.m.  
**Date and time of opening of tender :** 25.02.2021 at 03.30 p.m.  
 The other details, terms and conditions may be obtained from the Office of the Chief Engineer, Fisheries Department, Chennai-600 035 and the tender documents may also be downloaded at free of cost, through internet at the website "[www.tenders.tn.gov.in](http://www.tenders.tn.gov.in)".  
**Chief Engineer, Fisheries Department, Chennai-35**  
 DIPR/1027/Tender/2021

**TIMKEN**

**TIMKEN INDIA LIMITED**  
 CIN: L29130KA1996PLC048230  
 Regd. Office: No.39-42, Electronic City, Phase II, Hosur Road, Bangalore - 560100  
 Tel: 080 41362000, Fax: 080 41362010, Email: [tilinvestor@timken.com/en-in](mailto:tilinvestor@timken.com/en-in)  
 Website: [www.timken.com/en-in](http://www.timken.com/en-in)

**EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31 DECEMBER, 2020 FILED WITH THE STOCK EXCHANGES UNDER REGULATION 33 OF SEBI (LISTING OBLIGATIONS AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2015**

(Rs. in Lakhs)

Sl. No.	Particulars	Quarter ended 31/12/2020 (Unaudited)	Year to date figures for current period ended 31/12/2020 (Unaudited)	Corresponding 3 months ended in the previous year 31/12/2019 (Unaudited)
1.	Total income from operations (Net)	38,538	94,785	37,860
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and /or Extraordinary items)	4,983	12,039	6,903
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items #)	4,983	12,039	6,903
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items #)	3,718	9,024	8,456
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income(after tax)]	3,657	8,860	8,459
6.	Equity Share Capital	7,521	7,521	7,521
7.	Earnings Per Share (of Rs.10/- each) (for continuous and discontinued operations) Basic & Diluted:	4.94*	12.00*	11.24*

\*Not Annualised

The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results is available on the Stock Exchange websites at BSE: [www.bseindia.com](http://www.bseindia.com) and at NSE: [www.nseindia.com](http://www.nseindia.com) and also on Company website at [www.timken.com/en-in](http://www.timken.com/en-in).

By the Order of the Board  
 Sd/-  
**Sanjay Koul**  
 Chairman & Managing Director  
 DIN: 05159352

Bangalore  
 12 February, 2021

**CITYMAN LIMITED**

(CIN:L52322KA1992PLC013512)  
 Regd. Office : No. 153 (Old No.43/35), 2nd Floor, Promenade Road  
 2nd Cross, Frazer Town, Bangalore - 560 005.

**Extract of Standalone Unaudited Financial Results For the Quarter and Nine Months Ended December 31, 2020**

(₹ in lakhs)

PARTICULARS	Quarter Ended			Nine Months Ended		
	31.12.2020		31.12.2019	31.12.2020		31.12.2019
	Un Audited	Un Audited	Un Audited	Un Audited	Un Audited	Audited
1. Total Income from Operations	-	-	-	-	-	-
2. Net Profit/(Loss) for the period (before tax)	(4.65)	(10.70)	(5.40)	(15.68)	(26.75)	(32.78)
3. Net Profit/(Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	(4.65)	(10.70)	(5.40)	(15.68)	(26.75)	(32.78)
4. Net Profit/(Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	(4.65)	(10.70)	(5.40)	(15.68)	(26.75)	(32.78)
5. Total Comprehensive income for the period (comprising profit/loss) for the period ( after tax ) and other Comprehensive Income (after tax)	(4.65)	(10.70)	(5.40)	(15.68)	(26.75)	(32.78)
6. Equity Share Capital (face value of Rs.10/- per share)	1170.11	1170.11	1170.11	1170.11	1,170.11	1170.11
7. Earnings per Share						
1. Basic	(0.04)	(0.09)	(0.05)	(0.13)	(0.23)	(0.28)
2. Diluted	(0.04)	(0.09)	(0.05)	(0.13)	(0.23)	(0.28)

**Notes:**  
 The above is an extract of the detailed format of the Unaudited Financial Results for the quarter and nine months ended 31.12.2020 filed with BSE Ltd., under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulation, 2015. The detailed financial results and this extract were reviewed by the Audit Committee and approved at the meeting of the Board of Directors of the Company at the meeting held on February 12, 2021. The full format of the Unaudited Financial results for the quarter and nine months ended 31.12.2020 are available on the Company's website ([www.cityman.co.in](http://www.cityman.co.in)), BSE Limited ([www.bseindia.com](http://www.bseindia.com))

For and on behalf of Board of Directors  
**Cityman Limited**  
 Sd/  
**Santhosh Joseph Karimattom**  
 Managing Director / CEO

Place: Bangalore  
 Date: 12.02.2021

**FORM B PUBLIC ANNOUNCEMENT**

(Regulation 12 of the Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016)  
**For the Attention of the Stakeholders of MPL CARS PRIVATE LIMITED**

S.No.	PARTICULARS	DETAILS
1.	Name of Corporate Debtor	<b>MPL CARS PRIVATE LIMITED</b>
2.	Date of Incorporation of Corporate Debtor	<b>23.03.1999</b>
3.	Authority under which Corporate Debtor is Incorporated/Registered	<b>Registrar of Companies, Chennai</b>
4.	Corporate Identity No. / Limited Liability Identification No. of corporate debtor	<b>U34103TN1999PTC042122</b>
5.	Address of the Registered Office and Principal Office (if any) of Corporate Debtor	<b>F1, Abdul Regency, 1<sup>st</sup> Floor, No 6, South Mada Street, Srinagar Colony, Saidapet, Chennai, Tamil Nadu-600015</b>
6.	Date of Closure of Insolvency Resolution Process	<b>27.01.2021 (order copy received on 11.02.2021)</b>
7.	Liquidation Commencement Date of Corporate Debtor	<b>27.01.2021 (order copy received on 11.02.2021)</b>
8.	Name and Registration Number of the insolvency professional Acting as liquidator	<b>K.Sivalingam                      Regn No-IBBI/PA-001/IP-P-01597/2018-2019/12430</b>
9.	Address and E-mail of the liquidator as Registered with the board	<b>Address: Flat No.1603, Tulive Horizon Residences, 16/01 Arunachalam Road, Saligramam, Chennai, Tamil Nadu, 600093                      Email: <a href="mailto:siva.k220353@gmail.com">siva.k220353@gmail.com</a></b>
10.	Address and E-mail to be used for correspondence with the liquidator	<b>No 6FF, Golden Enclave, No.184, P.H.Road, Taylor Road Signal, Chennai-600010                      Email - <a href="mailto:mpilbc@gmail.com">mpilbc@gmail.com</a></b>
11.	Last date for submission of claims	<b>13.03.2021</b>

Notice is hereby given that the National Company Law Tribunal, Chennai Bench has ordered the commencement of liquidation of the **MPL Cars Private Limited on 27.01.2021**. The stakeholders of **MPL Cars Private Limited** are hereby called upon to submit their claims with proof on or before **13<sup>th</sup> March, 2021**. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with the proof in person, by post or by electronic means. Submission of false or misleading proof of claims shall attract penalties. Date : 13.02.2021  
 Name and Signature of the Liquidator  
**K. Sivalingam**  
 Place: Chennai

**FORM A PUBLIC ANNOUNCE**

விவசாயம், கட்டுமானத்துக்கு பயன்பட 'டாபே' அதிநவீன டிராக்டர்: சேர்மன் மல்லிகா சீனிவாசன் அறிமுகம்

சென்னை, பிப்.13 உலகின் முன்னோடி மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமானவும் மற்றும் 'மான்சேபெர்சுசன்' டிராக்டர்களின் உற்பத்தியாளராகவும் திகழும் 'டாபே' டிராக்டர்ஸ் அதன் புதிய 'டைனாடிராக்டர்' டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.

இப்பதிய டிராக்டர் சிறந்த செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பம், பல்வேறு பணிகளை புரியும் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே ஆற்றல் மிக்க டிராக்டராகத் திகழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாபேயின் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிரூபிக்கப்பட்ட பெற்றியியல் நிபுணத்துவம், இந்திய விவசாயத்தைப் பற்றிய அதன் ஆழமான அறிவு மற்றும் புரிதல், வேளாண்மை மற்றும் இழுவை ஆகிய இரண்டு பணிகளுக்கு இடையிலும் எந்தவிதமான சமரசமும் இல்லாத இந்த பிரீமியம் ரக டிராக்டரை உருவாக்க உதவியுள்ளது என்று சேர்மன் மல்லிகா சீனிவாசன் தெரிவித்தார்.

புதிய 'டைனாடிராக்டர்' டிராக்டர்கள் நல்ல மைலேஜை, நீடித்த உழைப்பு, சொகுசு வசதிகளையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டைனா லிஃப்ட் ஹைட்ராலிக்ஸ் அமைப்பு வாய்நாள் முழுவதும் நீடிக்கும் சிறந்த லிப்ட் திறன், உற்பத்தித்திறன் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வேர்சா டெக் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் டிராக்டரான இது ஒரு நீட்டிக்கக்கூடிய வில்பேலை வழங்குகிறது, இது ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகள், இழுவைப் பணிகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இதை மாற்றுகிறது. இதன் நீண்ட வில்பேல் மற்றும் ஸ்டைலான ஹெவி டிரைட் முன் பம்பர் ஆகியவை டிராக்டரின் ஓட்டுமொத்த திறமைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன மற்றும் டிரைவர்கள் மற்றும் சமன் எந்திரம் போன்ற களத் உபகரணங்களைக் கையாளும் ஹெவி டிரைட் பணிகளுக்கு அதிக



தொழில்நுட்பத்துடன் கூடிய 24 ஸ்பீட் காம்பி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டிராக்டரை ஓட்டுபவருக்கு உகந்த கட்டுமைப்பு, சிறந்த பணிக்குழுமியல் மற்றும் பயணத்தின் ஒவ்வொரு பண்பாட்டிற்கும் சரியான வேகத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது.

இதை அறிமுகம் செய்த டாபே நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பேசுகையில், நவீன தலைமுறை விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோரின் அனைத்து தேவைகளையும் மற்றும் உத்வேகங்களையும் நினைவேற்றுவதிலும் அவர்களது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை செறிவாக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பலன்களை வழங்கி அவர்களுக்கு திறமையான வழங்கலும், டிராக்டர்கள் தொழில்துறையில் டாபே ஒரு புதிய தரக்குறியீட்டினை நிர்ணயித்துள்ளது" என்று கூறினார்.

இது பற்றி அறிய www.taife.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

எம்ஆர்எப் லிமிடெட் CIN: L25111TN1960PLC004306 பதிவு அலுவலகம்: 114, கிரீஸ் ரோடு, சென்னை-600 006. Tel: 044-28292777; Fax: 91-44-28295087 Email: mrfshare@mrfmail.com Website: www.mrf tyres.com

அறிவிப்பு 31 மார்ச், 2021ல் முடியும் நிதி ஆண்டிற்கு ஒரு சம்பந்திக்கு ரூ.-3/- இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதற்கு 19 பிப்ரவரி 2021ஐ பதிவுத் தேதியாக 11 பிப்ரவரி 2021ல் நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டம் நிர்ணயித்துள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

எம்ஆர்எப் லிமிடெட்டுக்காக S. தன்வந்த் குமார் கம்பெனி செயலாளர் இடம்: சென்னை தேதி: 12 பிப்ரவரி, 2021

மூலம் எண். URC 2 செப். XXI பகுதி 1-ஐ கீழ் பற்றிய அறிவிப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது: 1.கம்பெனின் சட்டம் 2013, செப். XXI பகுதி 1-ன் கீழ் இவ்வாறு பெரிவிட்ட சீனிவாசன் மானேஜ்மென்ட் எல்எஸ்ஐ-ஐ எல்எஸ்ஐ-ஆசு மூலக்கூல வரையறுக்கப்பட்ட கம்பெனியாக பதிவு செய்ய இன்றிலிருந்து பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆனால் இன்றிலிருந்து முன்பு நாட்களுக்கு முன்னதாக கம்பெனின் சட்டம் 2013 பிரிவு 366 துறை பிரிவு (2)-ன் டிவிடெண்ட் ஒன்று தாக்கல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 2.கம்பெனியின் முக்கிய நோக்கங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளது: \*உட்புற மற்றும் இடைக்கால இயந்திரங்கள், உபகரணங்கள் & வாகன பாராமீட்டி பழுதுபார்ப்பு & சேவைகள் உள்ளிட்ட வர்த்தகத் தொழில்முனைவோரின் அனைத்து தேவைகளையும் மற்றும் உத்வேகங்களையும் நினைவேற்றுவதிலும் அவர்களது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை செறிவாக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பலன்களை வழங்கி அவர்களுக்கு திறமையான வழங்கலும், டிராக்டர்கள் தொழில்துறையில் டாபே ஒரு புதிய தரக்குறியீட்டினை நிர்ணயித்துள்ளது" என்று கூறினார். இது பற்றி அறிய www.taife.com வலைதளத்தைப் பார்க்கலாம். 1. மான்சேபெர்சுசன், நிமிக்கப்பட்ட பகுதிகள் 2. திரைப்படங்கள், நிமிக்கப்பட்ட பகுதிகள் 3. கம்பெனி ரெகிஸ்டரேஷன், நிமிக்கப்பட்ட பகுதிகள்

அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் & ஹவுசிங் லிமிடெட்

CIN: L70101TN1992PLC022299 பதிவு அலுவலகம்: எண். 3 (மூலம் எண். 25), கணபதி காலனி, 3வது தெரு, சென்னை-600 025, சென்னை - 18. தொலைபேசி: 044-4224444 இணையதளம்: www.arthandfoundations.com, பின்னங்கூல்: investors@arthands.com

31.12.2020 அன்று முடிவடைந்த மூன்றாவது காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் (ரூ. இலட்சத்தில்)

Table with columns for Particulars, Q4 2020, Q4 2019, 9 Months 2020, 9 Months 2019, and Audited 2020. Rows include Income from operations, Net Profit, Total Comprehensive Income, etc.

குறிப்பு: மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ன் வருடத்தை செக்யூரிட்டி அண்டு இன்சூரன்ஸ் (புதிய) கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்புற தேவைகள் விதிகளின் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளுக்கு தாமதம் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் கருக்கம் ஆகும். காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பங்கு சந்தையின் இணையதளங்களான (http://www.bseindia.com) (http://www.nseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் (https://arthandspace.com) ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

SALONA COTSPIN LIMITED

CIN: L17111TZ1994PLC004797 Regd. Office: S.F.No. 74/12 & 75/3, Sathy Main Road, Pungampalli Village, Valipalayam Post, Sathy Taluk, Erode District. Pin No. 638 402

STANDALONE UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2020 (Rs.in lakhs)

Table with columns for Particulars, Quarter ended 31.12.2020, Quarter ended 30.09.2020, Quarter ended 31.12.2019, Nine Months ended 31.12.2020, Nine Months ended 31.12.2019, and Year Ended 31.03.2020. Rows include Total Income, Net Profit, Total Comprehensive Income, etc.

Note: 1. Previous period/Year's figures have been re-grouped/re-casted wherever necessary to make them comparable. 2. The above Unaudited financial results were reviewed by the Audit committee and approved by the Board of Directors at their meeting held on 12th February 2021. 3. The above is an extract of the detailed format of Quarterly / nine months ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / nine months ended standalone un-audited Financial results are available on the Stock Exchange Website. NSE : www.nseindia.com, BSE :www.bseindia.com, Company's website: www.salonacotspin.com

க்ரேயான் பைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்

CIN.No. L65921TN1994PLC029317 பதிவு அலுவலகம்: பழைய எண்.12, புதிய எண்.29, முகந்தாள் தெரு, புரட்சிவாகை, சென்னை-600 007. 30.09.2020ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் (ரூ. லட்சத்தில்)

Table with columns for Particulars, Q4 2020, Q4 2019, 9 Months 2020, 9 Months 2019, and Audited 2020. Rows include Income from operations, Net Profit, Total Comprehensive Income, etc.

குறிப்பு: SEBI (புதிய மற்றும் இரண்டு வெளிப்புற தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் பரம்பல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு லிமிடெட்டில் தாமதம் செய்யப்பட்ட காலாண்டு / பரம்பல் முடிவுகளுக்கான நிதிநிலை முடிவுகளின் விவரம் வடிவத்தில் கருக்கமாத மேற்கண்டவை உள்ளது. காலாண்டு / பரம்பல் முடிவுகளுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுவிவரம் வடிவத்தில் பரம்பல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளத்தில் www.ksri.in உள்ளது.

SAVERA INDUSTRIES LIMITED

146, Dr. Radhakrishnan Road, Mysore, Chennai - 600 004. Phone: 044-28114700, Fax: 044-28113475. E-mail: info@saverahotel.com Website: www.saverahotel.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31st DECEMBER, 2020 (₹ in lakhs)

Table with columns for Particulars, For the Quarter ended 31.12.2020, For the Quarter ended 30.09.2020, For the Quarter ended 31.12.2019, For the Nine Months ended 31.12.2020, For the Nine Months ended 31.12.2019, and For the Year ended 31.03.2020. Rows include Total Income, Net Profit, Total Comprehensive Income, etc.

Notes: 1) The above Financial Results (as per Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations) have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 12th February, 2021. The results have been reviewed by the Statutory Auditors of the Company. 2) The above is an extract of Unaudited Financial Results for the Quarter and Nine months ended 31st December 2020 filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015. The full Unaudited Financial Results for the Quarter and Nine months ended 31st December 2020 are available on www.bseindia.com, www.saverahotel.com. 3) The Company has only one operative segment viz., hoteliering and hence segment reporting does not apply to the company. 4) The business has been impacted during the period on account of COVID-19. The Company witnessed softer revenues due to the lockdown. With the unlocking of restrictions in a phased manner, business is expected to gradually improve. The Company has taken steps to meet its working capital demands and has also taken steps for cost optimisation at operational levels. Accordingly, the financial results of the Company have been prepared on a going concern basis. The Company has also assessed the possible impact of COVID-19 in preparation of the interim financial results, including but not limited to its assessment of liquidity and going concern assumption, recoverable values of its financial and non-financial assets and impact on revenues and costs. Based on the current estimates, the Company does not expect any significant impact on the carrying values of its assets. The impact of Covid-19 may be different from that estimated as at the date of approval of these interim financial results and the Company will continue to closely monitor any material changes to future economic conditions.

W.S. INDUSTRIES (INDIA) LIMITED

CIN: L29142TN1961PLC004568 Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116

STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS (IND AS) FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2020. (under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015) (₹ in Lakhs)

Table with columns for Particulars, Quarter Ended 31st Dec. 2020, Nine Months Ended 31st Dec. 2020, Quarter Ended 31st Dec. 2019. Rows include Total income, Net Profit, Total Comprehensive Income, etc.

1. The above is an extract of the detailed format of Quarter and Nine Months ended 31st Dec. 2020 unaudited standalone financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited standalone financial results for the Quarter and Nine Months ended 31st Dec 2020 are available on the Stock Exchange Websites. (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in/KYC) 2. The Unaudited Standalone financial results for the Quarter and Nine Months ended 31st Dec. 2020 have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 (the Act) and guidelines under SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, as amended. 3. The above results were reviewed by the Audit Committee, approved and taken on record by the Board at its meeting held on 12th Feb. 2021. The Statutory Auditors have carried out a Limited Review of the aforesaid results in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. 4. No production and related activities were carried out during the period under review. 5. \*\*No Interest has been provided on the facilities availed from financial institutions during the period under review. 6. The Company has identified its Chennai Insulator Division and Vizag Insulator Division under Ind AS 105 and accordingly adjustments are shown separately in the statement of profit and loss. Hence previous period figures are not comparable. 7. The Company has partially complied with the terms of the settlement agreements executed with the secured lenders as highlighted in the annual report for the financial year ending 31st March 2019 but the company has been unable to complete the full and final settlement due in February 2019. Pursuant to the same, the Company has received latest claim letter in Jan 2020 claiming repayment of contractual dues as follows: (i) ₹ 427.41 cr., from Edelweiss Asset Reconstruction Company Limited (in its capacity as Trustee of EARC SAF 1 Trust, EARC Trust SC 168, EARC Trust SC 209) as on Dec. 31, 2019, (ii) ₹ 84.09 cr., from IDBI Trusteeship Service Limited (as a debenture trustee on behalf of debenture holders) as on Dec. 31, 2019 and (iii) ₹ 133.67 cr., from Allium Finance Private Limited as on Dec 31, 2019. The claim amounts include interest up to the said period and other charges as provided for under the respective financial documents entered into by the company. The Company is in discussions with the secured lenders for its resolution. 8. @ As required under Ind AS 36 Impairment amounting to ₹ 4615.14 Lakhs has been provided for the Quarter ended 31st Dec 2020 in the books of Vizag Insulator Division (considered as discontinued operations w.e.f. 01.10.2019) with reference to Land on unexpired Lease period (as on 31st Dec. 2020), Buildings on Card Rate and other fixed assets on the respective WDV basis. The provision made in the earlier Quarter ended 30th September 2020 amounting to ₹ 4540.86 Lakhs stands reversed. 9. The Company has considered Electro-porcelain products and Turnkey Projects business segment as the primary segment for disclosure. 10. The restriction of activities due to COVID - 19 has impacted the efforts of the company on the resolution plan which is consequently getting delayed. 11. Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to current period's classifications. Chennai 12th February, 2021 for W.S. Industries (India) Limited Director